

பொருள்..1

நகராட்சி நிர்வாக ஆணையர், சென்னை அவர்களின் கடிதம் ந.க.எண்.17018/20180குவ1, நாள். 23.08.2018ன் படியும் சட்டமன்ற மானியக் கோரிக்கை எண். 34, 2018-2019 அறிவிப்பு எண் 14ல் தெரிவிக்கப்பட்டுள்ளபடி நகராட்சிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் உயர்தரமான குடிநீர் மிகக்குறைந்த விலையில் வழங்க தானியங்கும் குடிநீர் மையங்கள் (AUTOMATIC VENDING CENTRE) நிறுவப்படவேண்டும் என்ற அரசின் செயலாக்க கொள்கையின் படி,

1	மூலதன செலவினம் தனியார் தொழில் நிறுவனங்கள் அல்லது தொழில் முனைவோர்களை சார்ந்து இத்திட்டம் செயல்படுத்திட வேண்டும்.
2	இயக்குதல் மற்றும் பராமரிப்பிற்கான செலவினங்கள், பயனீட்டாளர்களிடமிருந்து பெறப்படும் கட்டணத்தை வைத்தே முழுமையாக மேற்கொள்ளப்படவேண்டும்.
3	மின் கட்டணம் கட்டமைப்பு ஏற்படுத்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
4	பொது மக்களுக்கு 1 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 35 பைசா என்ற விகிதத்தில், 20 லிட்டர் குடிநீர் ரூ. 7/-க்கு வழங்கவேண்டும்.
5	அனைத்து குடியிருப்புகளும் பயன்பெரும் வகையில் ரூ50/- மதிப்பீட்டில் ஒரு குடும்பத்திற்கு 1 வீதம் சூட்டிகை அட்டை (Smart Card) கட்டமைப்பு ஏற்படுத்திய தனியார் தொழில் நிறுவனம் அல்லது தொண்டு நிறுவனத்தால் வழங்கப்படவேண்டும்,
6	நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு மூலம் கட்டமைப்பு அமைப்பதற்கான இடம் மற்றும் குடிநீர் ஆதாரம் மட்டும் செய்து தரவேண்டும் என்றும், இதனை தவிர நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பிற்கு எவ்வித செலவினமும் இல்லை. இதில் நிலம் மற்றும் தரை வாடகை அடிப்படையில் வருடத்திற்கு ஒரு ச.மீ.க்கு ரூ1/-என்ற அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படவேண்டும்.

மேற்கண்ட நிபந்தனையின் அடிப்படையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, 30.01.2019 அன்று ஒரு ஒப்பந்தப்புள்ளி மட்டும் பெறப்பட்டு, தொழில் நுட்ப ஒப்பந்தப்புள்ளி சரியான நிலையில் இருந்ததால், விலை விகித ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டு அதன் விபரம் மன்றத்தின் பார்வைக்கும், பதிவிற்கும் ஒப்புதலுக்கும் வைக்கப்படுகிறது.

Received from Ensys Technologies(I) Pvt. Ltd. 41, 7th Avenue, Ashok Nagar, Chennai – 600 083.				
S. No.	Description of work	Rate to be remitted to the Municipality (Rupees per 20 Ltr.)	Rate to be charged for sale to public (Rupees per 20 Ltr)	Rate be charged for sale to public (Rupees per 1 Ltr. from Chilling machine)
1	Establishment of 1000 Ltr/Hr. capacity community drinking water system through Reverse Osmosis with UV treatment in 24 Locations of Sengottai Municipality under PPP mode.	Rs. 2.35 (Rupees two and Paise Seventy five Only)	Rs. 6.75 (Rupees Six and paise Seventy five Only)	Rs. 0.95 (Paise Ninty five Only)

அலுவலக குறிப்பு.

மேற்படி பணிக்கு ஆறாவது முறையாக ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு கோரப்பட்டதாலும், ஒரு ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டதாலும் நிர்வாக நலன் கருதி ஒப்பந்தப்புள்ளிக்கு உரிய ஒப்புதல் வழங்கி பணி உத்திரவு வழங்கவும் மன்றம் ஒப்புதல் வழங்கலாம்.

தீர்மானம் எண். 109 ஒப்பந்தப்புள்ளி அங்கீகரிக்கப்பட்டது

பொருள்..2

இந்நகராட்சி பகுதிகளில் உள்ள குடிநீர் இல்லாத குடியிருப்புகள் மற்றும் வணிக பயன்பாடு கட்டிடங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு, நகராட்சி நிர்வாக ஆணையர், சென்னை அவர்களின் கடிதம் 13277/2018/WS 1. நாள். 03.07.2018 UIDSSMT சுழற்சி நிதி 2018 - 2019ன் கீழ் ரூ.175.00 இலட்சம் அனுமதிக்கப்பட்டு, தற்போது ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. மேற்படி குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு ஏதுவாக கீழ்க்காணும் தெருக்களில் குடிநீர் விநியோக பிரதான குழாய்கள் இல்லாத காரணத்தால் புதிதாக குடிநீர் விநியோக அமைப்பதற்கும் மேற்படி பணி மேற்கொள்ள ரூ.6.00 இலட்சத்திற்கு தயார் செய்த மதிப்பீட்டிற்கும் மேற்படி செலவினத்தை நகராட்சி குடிநீர் மற்றும் வடிகால் நிதியில் மேற்கொள்ளவும் மன்றத்தின் ஒப்புதல் வேண்டப்படுகிறது.

1. நீராத்திலிங்கம் தெரு
2. முத்தழகியம்மன் கோவில் தெரு
3. கே.சி.சாலை
4. காமராஜர் காலனி
5. சார்கார் ஊற்று ரோடு
6. கொல்லம் தேசீய நெடுஞ்சாலை
7. ஏ.கே.நகர் (காவல் நிலையம் அருகில்)
8. காலாங்கரை ஏ.கே.டவர் அருகில்

அலுவலக்குறிப்பு.

1. மன்றம் ஒப்புதல் வழங்கலாம்
2. மேற்படி செலவினம் ரூ. 6.00 இலட்சத்தை நகராட்சி குடிநீர் மற்றும் வடிகால் நிதியில் மேற்கொள்ளலாம்.

தீர்மானம் எண்.110 அனுமதி வழங்கப்பட்டது

மன்றப்பொருள்..3

செங்கோட்டை நகராட்சி பகுதியில் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் சரிவிகித அளவில் கிருமி நாசினி கலப்பதற்கு குளோரின் வாயு 2018-2019 ஆண்டிற்கு கொள்முதல் செய்வதற்கும் ரூ.80000/- தயார் செய்த மதிப்பீட்டிற்கும், மேற்படி செலவினத்தை நகராட்சி குடிநீர் மற்றும் வடிகால் நிதியில் மேற்கொள்வதற்கும், அவசர அவசியம் கருதி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, 25.07.2018 அன்று பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளின் ஒப்புநோக்குப்பட்டியல் மன்றத்தின் பார்வைக்கும், ஒப்புதலுக்கும் வைக்கப்படுகிறது.

வ. எண்	பணியின் விபரம்	மதிப்பீட்டுத் தொகை	ஆர்.கே.எண்டர்பிரைசஸ், பாலக்காடு	மைக்ரோ டெக் எண்டர்பிரைசஸ்
1	நகராட்சி பகுதியில்	0.80	0.88	சதவிகிதம் 6.00 சதவிகிதம்

விநியோகம் செய்யப்படும் குடிநீர் கலப்பதற்குரிய குளோரின வாயு 1000 கிலோ விநியோகம் செய்தல்		மதிப்பீட்டை குறைவு	விட மதிப்பீட்டை விட கூடுதல்
---	--	-----------------------	--------------------------------------

அலுவலகுறிப்பு

1. பெறப்பட்ட இரண்டு ஒப்பந்தப்புள்ளிகளில் குறைந்த பட்ச விலைவிகிதமாக 0.88 சதவிகிதம் மதிப்பீட்டு தொகைக்கு குறைவாக ஒப்பந்தப்புள்ளி வழங்கியுள்ள ஆர்.கே.எண்டர்பிரைசஸ், பாலக்காடு என்ற நிறுவனத்தின் ஒப்பந்தப்புள்ளிக்கு மன்றம் ஒப்புதல் வழங்கலாம்.
2. மேற்படி செலவினம் ரூ. 80,000/-ஐ நகராட்சி குடிநீர் மற்றும் வடிகால் நிதியில் மேற்கொள்ளவும் மன்றம் ஒப்புதல் வழங்கலாம்.

தீர்மானம் எண். 111 குறைந்த ஒப்பந்தப்புள்ளி அங்கீகரிக்கப்பட்டது.